

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (வரை), தருமபுரி

ந.க.எண். 131/2012/NPA Cell

நாள். 04.04.2020

சுற்றறிக்கை -1 (கோவிட் -19)

பொருள் : கோவிட் -19 (Covid -19) கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு அனைத்து வகை கடன்களுக்கான மாத தவணைகளை, 3 மாதங்கள் காலம் தாழ்த்தி செலுத்த இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவுறுத்தப்பட்டது - வங்கியின் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் இதர வகை சங்கங்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

- பார்வை :**
1. இந்திய ரிசர்வ் வங்கியின் கடிதம் எண்.RBI/2019-20/186 / DOR.No.BP.BC47/ 21.04.048/2019/20 நாள்.27.03.2020.
 2. பதிவாளர் அவர்களின் கடிதம் ந.க.எண்.3069/2020/மவகொ1 நாள்.31.03.2020.
 3. மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் சுற்றறிக்கை கடிதம் எண்.2563/ஏசிஎஸ்/2019-20 நாள். 02.04.2020.

கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு, கடன் வழங்கும் பல்வேறு துறைகளின் சுமையை குறைக்கும் விதத்தில், பார்வை 1-ன்படி, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வளர்ச்சி மற்றும் ஒழுங்கு முறை கொள்கை அறிக்கையில் 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலத்தில் தவணை ஏற்படும் அனைத்து வகை கடன்களுக்கான கடன் தவணைகளை, 3 மாதம் காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் விவசாய தவணை கடன்கள், சில்லறை மற்றும் பயிர் கடன்கள், காசுக்கடன் / மிகைப்பற்று கடன், வீட்டு கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்வை (2)-ல் காணும் பதிவாளர் அவர்களின் கடிதம் மற்றும் பார்வை (3)-ல் காணும் மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் கடிதத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 01.03.2020 முதல் 31.05.2020 வரை தவணை ஏற்படும் அனைத்து கடன்களுக்கான தவணைகளை அதன் தவணை தேதிகளில் இருந்து 3 மாதம் காலம் தாழ்த்தி வசூல் செய்வது தொடர்பாக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி வங்கியின் அனைத்து கிளைகளுக்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் இதர வகை சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.

(i). மறுசீரமைப்பு - மத்திய காலக்கடன்கள், முதலீட்டுக் கடன்கள் மற்றும் இதரவகை கடன்களுக்கான தவணைகளை மறுசீரமைப்பு செய்தல் :-

➤ 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலங்களில் வங்கி வாடிக்கையாளர்கள் /சங்க உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய அனைத்து மத்தியக் காலக்கடன்கள், முதலீட்டுக் கடன்கள், இதரவகை சில்லரை கடன்களுக்கான மாத தவணைகள் மற்றும் தவணை தேதி முடிவுற்ற ஒருமுறை திருப்பி செலுத்தும் பயிர்க் கடன்கள் உள்ளிட்ட இதரவகை கடன்களுக்கு (கீழ்க்கண்ட பட்டியலில் கண்டுள்ளவாறு) கடன் தொகை / தவணைகளை 3 மாதம் காலம் தாம்த்தி திருப்பி செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

➤ 3 மாத கால அவகாசம் என்பது 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலங்களில் தவணை ஏற்பட்டு திருப்பி செலுத்த வேண்டிய கடன் தவணைகளை குறிக்கும். இதனை சலுகை காலமாக கருத வேண்டும். (Moratorium Period) இந்த சலுகை காலத்தில் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய வாரத்தவணைகள், மாதத் தவணைகள், காலாண்டுத் தவணைகள், அரையாண்டுத் தவணைகள் மற்றும் கடனுக்கான வாய்தா காலம் முடிவுற்று கடன் தொகை முழுவதும் ஒருமுறை திருப்பி செலுத்த வேண்டிய நகைக் கடன்கள், பயிர் கடன்கள் மற்றும் இது போன்ற அனைத்து கடன்களும் அடங்கும்.

உதாரணம் - (1). ஒரு கடனுக்கு 01.03.2020 ல் தவணை தவறியிருந்தால் அல்லது கடனுக்கான தவணை செலுத்தப்பட வேண்டும் என்றால் இந்த கடனுக்கு 31.05.2020 வரை சலுகை காலமாகும். இந்த கடனுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை அல்லது கடனுக்கான தவணையை 01.06.2020-லிருந்து செலுத்த வேண்டும். இல்லையேல் அது தவணை தவறியதாக கணக்கில் கொள்ள வேண்டும்.

உதாரணம் - (2). புதியதாக ஒரு கடன் 31.05.2020-ல் தவணை தவறியிருந்தால் அல்லது கடனுக்கான தவணையை செலுத்த வேண்டும் என்றால் இந்த கடனுக்கு 31.08.2020 வரை சலுகை காலமாகும். இந்த கடனுக்கு செலுத்த வேண்டிய ஒட்டு மொத்த கடன் தொகை அல்லது கடனுக்கான தவணைகளை 01.09.2020-லிருந்து செலுத்த வேண்டும். இல்லையேல் அது தவணை தவறியதாக கணக்கில் கொள்ள வேண்டும்.

➤ 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலங்களில் தவணை தவறும் கீழ்க்கண்ட கடன்களுக்கு சலுகை காலம் (Moratorium Period) பொருந்தும்.

கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள்

வ.எண் - அ.	கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் விவரம்
1	வீட்டு வசதி கடன்
2	சிறு வணிக கடன் (கூட்டுப்பொறுப்புக்குழு)
3	மகளிர் தொழிற் முனைவோர் கடன்
4	பணிபுரியும் மகளிர் கடன் (கோவிட் -19 ன் காரணமாக திருப்பி செலுத்த இயலாத கடன்கள்).
5	வீட்டு அடமானக்கடன்கள்
6	மாற்றுத்திறனாளிகள் கடன்
7	சிறு வியாபார்க்கடன்கள்
8	சுயஉதவிக்குழு கடன்கள்
9	குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன்
10	நகைக்கடன்கள்
11	கிளைகளால் நேரடியாக வழங்கப்பட்டு வாடிக்கையாளர்களால் திருப்பி செலுத்த இயலாத இதர வகை கடன்கள்.
ஆ.	தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் இதர சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன்கள் விவரம்
1	அனைத்து குறுகிய கால பயிர்க்கடன்கள்.
2	அனைத்து மத்திய கால கடன்கள் /முதலிட்டுக் கடன்கள்
3	அனைத்துக் காசுக்கடன்கள்
4	நகைக் கடன்கள்
5	சுயஉதவிக்குழுவைக் கடன்கள்
6	மாற்றுத்திறனாளிகள் கடன்கள்
7	சங்கங்களால் நேரடியாக வழங்கப்பட்டு உறுப்பினர்களால் திருப்பி செலுத்த இயலாத இதர வகை கடன்கள்.

- மேற்கண்ட கடன்களில் பணியாளர் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட மத்தியக்கால கடன்களை பொருத்தவரை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட பணியாளர் சங்கங்கள் அத்தொழிற்சாலை கோவிட்-19 காரணமாக மூடப்பட்டு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் மட்டுமே இந்த சலுகை காலம் பொருந்தும். மற்றபடி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருந்தால் (அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள்) கடனுக்கான தவணைகளை சங்கங்கள் உரிய ஊதியம் வழங்கும் அலுவலர்களின் மூலம் வசூல் செய்ய வேண்டும். ஊதியம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட சங்கங்கள் இருப்பின் இது குறித்து கள மேலாளர்கள் வழியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- தற்போது வங்கிப் பணிகள் அனைத்தும் CBS - முறையில் (மைய வங்கியியல் தீர்வு முறையில்) செயல்படுவதால் 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலங்களில் தவணை தவறும் பட்டியலில் கண்டுள்ள மேற்கண்ட கடன்களில் ஏற்கெனவே தரமான சொத்துக்களாக உள்ள கடன்களுக்கு கணினியில் காலநீட்டிப்பு செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். மேலும் சங்கங்களும் கணினியில் அல்லது பதிவேட்டில் காலநீட்டிப்பு செய்து கொள்ள வேண்டும்.

- இந்நிலையில் மேற்கண்ட கடன்களுக்கு சலுகை காலமான 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலத்திற்கு சேர்ந்துள்ள வட்டியை மூன்று மாதங்களுக்கு பிறகு உதாரணமாக 31.03.2020ல் செலுத்த வேண்டிய வட்டியை 01.06.2020லும், 31.05.2020ல் செலுத்த வேண்டிய வட்டியை 01.09.2020லும் வசூலிக்க அனைத்து கிளை மேலாளர்கள் /சம்மந்தப்பட்ட சங்க செயலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
- EMI கடன்களை பொறுத்தவரை தற்போது இக்கடன்களுக்கான வாய்தா தேதியிலிருந்து (கெடு தேதி) மேலும் மூன்று மாதங்களுக்கு காலநீட்டிப்பு செய்யப்பட உள்ளதால் 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலத்திற்கு மட்டும் ஜூன் 2020 தவணையுடன் இதற்கான வட்டியையும் சேர்த்து வசூலிக்கப்பட வேண்டும்.
- மேலும் சங்கங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நடைமுறை மூலதன கடன்களான காசுக்கடன்கள் மற்றும் மிகை பற்று கடன்களுக்கு (CC/OD) 01.03.2020 முதல் 31.05.2020வரையிலான காலத்திற்கு பற்று செய்யப்படும் வட்டியை 3 மாத சலுகை காலம் முடிந்தவுடன் கண்டிப்பாக வசூல் செய்ய வேண்டும்.

(ii). நடைமுறை மூலதனக்கடன்களை எளிதாக்குதல் :-

- தொழில் நிறுவனங்களுக்கு நடைமுறை மூலதனக் கடன்களாக அனுமதிக்கப்பட்ட காசுக்கடன்கள் மற்றும் அதிகப்பற்று கடன்களில் கடன் பெறும் அளவில் (Drawing Power) விளிம்புத் தொகையை 01.03.2020 முதல் 31.05.2020 வரையிலான காலத்திற்கு மட்டும் நீக்கி, நடைமுறை மூலதனத்தை மறு மதிப்பீடு செய்ய தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மறு மதிப்பீடு செய்யும் போது காசுக்கடன் / அதிக பற்று கடன் பெற்ற நிறுவனங்கள் கோவிட்-19 காரணமாக அந்த நிறுவனத்தின் நிதி நிலைமை பாதிப்பிற்கு உள்ளானவையா என்ற உண்மைத் தன்மையை உணர்ந்து கடன் பெறும் அளவை (Drawing Power) அனுமதிக்க வேண்டும்.

(iii). சொத்து வகைப்பாட்டில் சிறப்பினமாக குறிப்பிடப்பட்ட கணக்குகள் (SMA) மற்றும் செயல்படாச் சொத்துக்களை வகைப்படுத்துதல் :-

- கடனுக்கான தவணைகளை/ காலம் தாழ்த்தி செலுத்தும் சலுகை, வட்டியை தாமதமாக செலுத்தும் சலுகை மற்றும் மூலதன கடன்களான காசுக்கடன், மிகை பற்று கடன்களின் கடன் பெறும் அளவை (Drawing Power) அதிகரிப்பது போன்ற சலுகைகள் கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும், எனினும் கடன் பெற்றவர்கள் இந்த மூன்று மாதங்களுக்கும் கடன் தவணைகளை செலுத்த விரும்பினால் அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
- மேலே தெரிவித்தவாறு அனைத்துவகை கடன்கள், காசுக் கடன்கள்/ மிகைப்பற்று கடன்கள் ஆகியவற்றின் தவணைக் காலம்/ திருப்பிச் செலுத்தும் காலம் ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்துள்ளதால் கடன் தகவல் நிறுவனங்களுக்கு (Credit Information Companies - CICs) வழங்கும் அறிக்கையில் தவணை தவறிய கடன்களாக வகைப்படுத்தக் கூடாது.

➤ மேற்கண்டவாறு கடன்கள் மற்றும் காசுக்கடன்களை திருப்பி செலுத்துவது குறித்து மறு சீரமைப்பு செய்யப்பட்ட விபரங்களை வங்கியின் நிர்வாகக் குழக் கூட்டத்தில் கடன்கள் வாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் கடனுக்கான அசல் தவணை மற்றும் வட்டியுடன் பட்டியல் தயார் செய்து தலைமையக அளவில் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் இது தொடர்பாக பொது அறிவிப்பு செய்ய வேண்டும்.

➤ 01.03.2020-ஆம் தேதிய நிலவரப்படி ஒரு கடன்தாரருக்கு ரூ.5.00 கோடி அல்லது ரூ.5.00 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டிருந்தால் இதன் மூலம் கடன்தாரர் பெறும் பயன்களை கடன்தாரர்கள் வாரியாகவும் கடன் வகை வாரியாகவும், மேலாண்மை தகவல் அமைப்பாக (MIS) ஒவ்வொரு கிளையும் /சங்கமும் தயாரித்து வங்கி தலைமையகத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது.

➤ இந்த சலுகை காலமானது 29.02.2020-ல் தவணைக்காலம் முடிவுற்ற கடன்கள் மற்றும் செயல்படா சொத்தாக இருக்கும் கடன்களுக்கு பொருந்தாது.

எனவே மேற்கண்ட நடைமுறைகளை அனைத்து கிளை மேலாளர்களும் / சம்மந்தப்பட்ட சங்க செயலர்களும் தவறாமல் பின்பற்றி தேவையான நடவடிக்கை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/- கி. ரேணுகா

இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர்.

பெறுநர் :-

1. அனைத்து கிளை மேலாளர்கள்.
2. அனைத்து கள மேலாளர்கள்.
3. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / இதர சங்கங்கள்
- கள மேலாளர்கள் வழியாக
4. அனைத்து பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள்
- கள மேலாளர்கள் வழியாக.

நகல் :-

1. அனைத்து கள மேலாளர்கள்
2. தலைமையக அனைத்து பிரிவு மேலாளர்கள் - அவரவர் தொடர்புடைய பணிகளுக்காக
3. உட்பரிசோதகர்கள், தருமபுரி/ கிருஷ்ணகிரி
4. ஆய்வுக்குழு, தலைமையகம்
5. துணை இயக்குநர், கூட்டுறவு தணிக்கை துறை,
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
6. உதவி இயக்குநர், கூட்டுறவு தணிக்கை துறை, அப்பாவு நகர், தருமபுரி.
7. சரக துணைப்பதிவாளர், தருமபுரி/கிருஷ்ணகிரி/ஓசூர்.
8. மண்டல இணைப்பதிவாளர், தருமபுரி/கிருஷ்ணகிரி
9. தலைவர், இணைப்பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், பொது மேலாளர்,
முதன்மை வருவாய் அலுவலர் அவர்களின் மேசைக்கு.

/உண்மை நகல் /

உதவி பொதுமேலாளர் (கபச)